திரு. க. பாண்டியராஜன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உன்னதத் திட்டமான தொழில் முனைப்பு வளர்ச்சி மையத்தை* (Incubation Centre) *எனது விருதுநகர் தொகுதியில் உள்ள அரசு உதவிபெறும்* V.V.V. *மகளிர் கல்லூரியில் வரும் வருடத்தில் அமைத்திட அரசு ஆவன செய்யுமா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் கேட்ட கேள்வி மூலக் கேள்விக்குத் தொடர்பில்லாதது. மூலக் கேள்வி, விடுதி கட்டடம் தொடர்பானது. அது சம்பந்தமான வினா தொடுக்கும்போது மாண்புமிகு உறுப்பினருக்குத் தக்க பதில் அளிக்கிறேன் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 99, மாண்புமிகு உறுப்பினர் திரு. சோழன் சித. பழனிச்சாமி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

99—

பேருந்து மேற்கூரை கட்டுமான மையம்

***25033—திரு. சோழன் சித. பழனிச்சாமி:**

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) காரைக்குடி தொகுதி, காரைக்குடி மண்டலத்திலுள்ள பேருந்து மேற்கூரை கட்டுமான மையத்தை விரிவுபடுத்த அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலத்திற்கென காரைக்குடியில் பேருந்து கூண்டு கட்டும் பிரிவு ஆண்டு ஒன்றுக்கு 60 முதல் 100 அடிச்சட்டங்கள் வரை கூண்டு கட்டும் வகையில்

இயங்கி வருகிறது. இம்மண்டலத்திற்கு இதுவே போதுமானதாக உள்ளது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. சோழன் சித. பழனிச்சாமி அவர்கள்.

திரு. சோழன் சித. பழனிச்சாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கோடை வெயிலில் பற்றியது அரசியல் பரபரப்பு, குடையாய் அம்மாவின் வருகை கழகத்தின் பெரும் சிறப்பு, போயஸ் தோட்டத்தில், வேதா இல்லத்தில் என்றும் பூக்கும் வெற்றிப் பூ (மேசையைத் தட்டும் ஒலி) மக்கள் எண்ணமெல்லாம் அம்மா ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கோபாலபுரத்தின் வாதுகளில் தமிழர்கள் வைத்தனர் தோல்விப் பூ, அலைக்கற்றை வழக்கில் நீதிமன்றம் போடும் கைகளில் காப்பு. தொட்ட இடம் துலங்கும் அம்மாவின் புன்னகைப் பூ பூமிக்குள் புதைந்து போனது கவர்களின் கரும் சிவப்பு என்று கூறி, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காரைக்குடி தொகுதியில், (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. (குறுக்கீடுகள்) மாண்புமிகு உறுப்பினர் திரு. சோழன் சித. பழனிச்சாமி, கேள்வி கேளுங்கள்.

திரு. சோழன் சித. பழனிச்சாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. (குறுக்கீடுகள்) உட்காருங்கள். குறிப்பிட்டுச் சொன்னால் வாய்ப்புத் தருவேன். குற்றச்சாட்டுகள் ஒன்றும் இல்லை. உறுப்பினர், கேள்வியைக் கேளுங்கள்.

திரு. சோழன் சித. பழனிச்சாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காரைக்குடி தொகுதி, கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலத்தில் பேருந்து கூண்டு கட்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது. காரைக்குடியில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் மாதம் ஒன்றுக்கு 14 பேருந்துகளுக்குக் கூண்டு கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு கூடுதலாக கூண்டு கட்டும் பணி நடந்தால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஏற்படுத்தித் தருவார்களா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 3 ஆண்டுகளில் 106 புதிய பேருந்துகளை சிவகங்கை மாவட்ட மக்களுடைய பயன்பாட்டிற்காக வழங்கியிருக்கின்றார்கள். வரும் ஆண்டுகளில், அந்த மாவட்டத்தினுடைய பயன்பாட்டிற்கு கூடுதல் பேருந்துகளை ஒதுக்கீடு செய்கின்றபொழுது, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உத்தரவினைப் பெற்று, மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. சோழன் சித. பழனிச்சாமி அவர்கள்.*

திரு. சோழன் சித. பழனிச்சாமி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1984-ல் மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகம் துவங்கப்பட்டு, தற்போது அம்மா அவர்களின் புனித ஆட்சியில் கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் காரைக்குடி மண்டலமாகச் செயல்பட்டு வருகிறது. காரைக்குடியில் தற்போது மாதம் ஒன்றுக்கு 14 பேருந்துகளுக்குக் கூண்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான தகரங்களும், தளவாடச் சாமான்களும் பக்கத்தில் இருக்கிற நகரங்களில் இருந்து கொண்டு வரக்கூடிய நிலை இருக்கின்றது. எங்கள் பகுதியிலே ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாகக் கிடைப்பதற்கு ஏதுவாக, கூடுதலான வாகனங்களுக்கு கூண்டு கட்டுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அனுமதி பெற்று, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காரைக்குடி மண்டலத்தில் கூண்டு கட்டும்*

பிரிவு மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உத்தரவினைப் பெற்று தொடங்கப்பட்டது. அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தொடங்கப்பட்ட அந்த கண்டு கட்டும் பிரிவிற்கு மக்களுடைய பயன்பாட்டிற்கேற்ப கூடுதலாகப் பெறுவதுகள் தேவைப்படுகின்றபோது, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உத்தரவினைப் பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

முற்பகல் 11-30

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. மு. திராவிடமணி அவர்கள்.

திரு. மு. திராவிடமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கூடலூர் பேருந்து நிலையத்தினை இடைச்சாலைக்கான மக்கள் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். மேலும், மூன்று மாநிலங்களை இணைக்கக்கூடிய இப்பேருந்து நிலையத்தில் நெருக்கடியின் காரணமாக போதிய இடவசதி இல்லாமல் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதைக் கருத்திற்கொண்டு, விரிவாக்கப் பணிக்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 இலட்சமும், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ.35 இலட்சமும் 2011-2012 ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் அந்தப் பணி முடிவு பெறவில்லை. மேலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணியை முடித்துக்கொடுக்க அரசு முன்வருமா எனத் தங்கள் வாயிலாக அறிய விழைகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் 12 கோடியே 64 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிமனைகள் மேம்பாடு, பேருந்து நிலையங்கள் மேம்பாடு, ஓய்வறைகள் மேம்பாடு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. மாண்புமிகு

உறுப்பினர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்ற அந்தப் பேருந்து நிலையத்தின் விரிவாக்கத்திற்கு, அருகில் இடம் இருக்கும்பட்சத்தில், ஆய்வு செய்து மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய உத்தரவைப் பெற்று, விரைவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 100, மாண்புமிகு உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.

100—

கால்நடை மருத்துவமனை

***24363—திரு. டி.ஆர்.பி. ராஜா:** மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மன்னார்குடி தொகுதி, தென்பரை கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. டி.கே.எம். சின்னையா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) மன்னார்குடி தொகுதி, கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், தென்பரை கிராமத்திலே ஒரு கால்நடைக் கிளை நிலையம் அமைக்குமாறு மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டுள்ளார்கள். அங்கே 3,000-க்கும் அதிகமாக கால்நடை அலகுகள் உள்ளதால், அரசு விதிகளின்படி கால்நடைக் கிளை நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, விதிகளுக்குட்பட்டு கால்நடை கிளை நிலையம் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்கள்.